தலைவி அவர்களுடைய சிறப்பான ஆட்சியில் பழனி தொகுதியிலே பாலசமுத்திரம், பெரிய கடையன்புதூர், நரிக்கன்பட்டி ஆகிய 3 கிராமங்களிலும் நூற்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது இடம் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஆ. சுப்புரத்தினம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த கிராமிய நூற்பு மையங்களில் பணிபுரியக்கூடிய மகளிர்க்கு மாதச் சம்பளமாக எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். நாகூர் மீரான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நூற்பு நிலையங்களில் பணிபுரிந்து வரும் தாய்மார்கள் தினக் கூலிகளாகவே பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 8 முதல் 12 வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

101—

அரசு ஊழியர் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிபுரியும் ஆண்டுகளைக் குறைத்தல்.

*14751—திரு. எ. தெய்வநாயகம், திரு. பி.ஆர். எஸ். வெங்கடேசன்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) அரசு ஊழியர் 33 ஆண்டுகள் பணிசெய்த பின் முழு ஓய்வு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக 25 ஆண்டுகள் பணிபுரிந்தாலே முழு ஓய்வூதியம் அளிக்க அரசிடம் செயற் குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன், நிதியமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) எழாது.

107—

விளவங்கோடு தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு போக்கு வரத்து வசதி ஏற்படுத்தல்.

*15092—திரு. மா. சுந்தரதாஸ்: மாண்புமிகு போக்கு வரத்துத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) விளவங்கோடு தொகுதியில் பல்வேறு கிராமங்கள் பேருந்து வசதியற்ற நிலையில் இருப்பது அரசிற்குத் தெரியுமா?

(ஆ) ஆம் எனில், அக் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. கே.ஏ. செங்கோட்டையன், போக்கு வரத்துத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ): விளவங்கோடு தொகுதியில் வாறு தட்டு என்ற கிராமம் மட்டுமே தற்போது பேருந்து வசதி பெறாத கிராமமாகும். இக்கிராமத்திற்கும் பேருந்து வசதி அளித்திட நேசமணி போக்குவரத்துக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.